

## SHARE (CORPORATE) WAQF FROM AN ISLAMIC LAW PERSPECTIVE: A CONCEPTUAL STUDY

(இஸ்லாமிய சட்டவியல் நோக்கில் பங்கு (ஒருங்கிணைந்த) வகைப்பாடு:  
ஓர் கோட்பாட்டாய்வு)

<sup>(1)</sup>A.M.F.Sharmina, <sup>(2)</sup> A.J.M. Aslam, <sup>(3)</sup> M.R.J.Suhaima,

<sup>(4)</sup> Mohamed Haniffa Mohamed Nairoos & <sup>(5)</sup> Iqbal Saujan\*

1, 2, 3,4 & 5 Department of Islamic Studies, Faculty of Islamic Studies and Arabic Language,  
South Eastern University of Sri Lanka, Oluvil

\*Correspondence: [savjaniqbal@seu.ac.lk](mailto:savjaniqbal@seu.ac.lk)

### Abstract

*Waqf (Endowment) is a key financial instrument in poverty alleviation and the enhancement of economic welfare in a society. Its way of application has been changed to accommodate the needs of the modern financial industry in this modern world. Contemporary Waqf Tools (CWT) were adopted and implemented by many countries across the world as means of modern financial change. In this backdrop, this study aims to assess the Islamic legal status of the corporate waqf which is one of the modern contemporary waqf instruments. Therefore, the study employed the interpretive qualitative analysis using past literature as well as primary sources of Islamic Law from an Islamic perspective. The study concluded with the argument that waqf (endowment) is one of the ways in terms of fulfilling the economic needs of human beings. Meanwhile, modern share waqf is a type of cash waqf which was accepted by Abu Hanifah and Imam Zufar and it is a way for capital accumulation. In this method, any individual can purchase shares using a little amount of money and convert them into share waqf permitted by the shari'ah. The findings also suggest that there is a need for consideration and the development of share Waqf in order to find a sustainable solution for the economic development in Sri Lanka. This work is significant in terms of examining the scopes and conditions of share waqf through the perspective of Islamic jurisprudence. Furthermore, the researchers hope that this work will serve as a starting point for future studies.*

**Keywords:** Waqf, corporate waqf, cash waqf, endowment, contemporary waqf tools

### 1. ஆய்வுப் பின்னணி

மனித வாழ்க்கையை ஒரு புதிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் பொருளாதாரம் பிரதான இடத்தை வகிக்கின்றது. எனினும், இன்று அடக்குமுறைப் பொருளாதாரம், வட்டி, மோசடி, ஊழல், சமமற்ற பொருளாதார ஏகபோக உரிமை போன்றவற்றையே நவீன பொருளிட்டல் முறைகளாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன (Oreibi, 1998). இதன் விளைவு சமூகத்தில் வறுமை நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளதுடன், பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தோற்றத்திற்கு வித்திட்டுள்ளது. இதனால் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும் சமூகத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது (Khairi et al, 2014). இஸ்லாம் ஷரீஆ வரையறைகளுக்குட்பட்ட கற்றட்ட பொருளிட்டளை ஆதரித்துள்ளதுடன் சமூகத்தில் பொருளாதார சமநிலையை பேணுவதிலும் கவனம் செலுத்தியுள்ளது (Randeree, 2015). சமூகத்தில் பொருளாதாரச் சமநிலையையும், பொருளாதாரச் சுழற்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் இஸ்லாம் பல

வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஸதகா, ஸகாத், வக்ஃப், அன்பளிப்பு, கப்பாரா மற்றும் வஸிய்யா போன்றவை முக்கியமானதாகும் (Saujan, 2021). இவற்றில் நீண்ட கால வடிவத்தை கொண்ட ஸதகாவாக வக்ஃப் தொழிற்படுகிறது (Khairi et al, 2014). அதற்கு ஆதாரமாக, பின்வரும் ஹதீஸை சுட்டிக் காட்ட முடியும்.

“ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் துண்டிக்கப்பட்டுவிடும். அவை: நிலையான தர்மம், பிறருக்கு பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான குழந்தை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

வக்ஃப் இஸ்லாமிய சமுதாயத்தின் சமய மற்றும் பொருளாதார அமைப்புடன் தொடர்புடையதாக இருப்பதோடு இஸ்லாமிய நாகரிக வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே பெரும் பங்கு வகித்து வரும் அம்சமாகவும் காணப்படுகிறது (Khairi et al, 2014). இது இஸ்லாமிய நிதிக் கருவிகளில் ஒன்றாகவும், மனித சமுதாயத்தை கட்டியெழுப்ப கூடிய ஒரு அம்சமாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (Khairi et al, 2014 ; Lita & Utama, 2020).

அல்குர்ஆனில் வக்ஃப் நேரடியாக குறிப்பிடப்படாவிடினும் ஸதகதுல் ஜாரியா எனும் நிலையான தர்மம் தொடர்பில் ஆர்வமூட்டும் பல வசனங்கள் உள்ளன. மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வக்ஃப் சமூகத்தில் நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், வக்ஃப் மேற்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் தோழர்களையும் ஆர்வமூட்டினார்கள். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய ஆட்சிப் பொறுப்பேற்ற ஸஹாபாக்கள் இஸ்லாமிய ஆட்சியின் ஒரு அம்சமாக சமூகத்தில் வக்ஃபை முறையாக நடைமுறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினர். இதற்கு உதாரணமாக உமர் (ரழி) அவர்களின் காலத்தில் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக தனியான நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இஸ்லாமிய ஆட்சியை உலக நாடுகளில் விஸ்திரப்படுத்தியதுடன் இணைந்ததாக கீழைத்தேய, தென் மற்றும் ஆசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது (Saujan, 2021). உமையாக்களின் காலத்தில் சந்தை நடவடிக்கைகளை அவதானிப்பதற்காகவும், அளவை நிருவையில் மோசடிகள் இடம்பெறாது தடுப்பதற்காகவும் “அமலுஸ் ஸூக்” எனும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவ்வதிகாரிகள் தனியாக வக்ஃப் தாபனங்களுக்கு பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது (Ajijola, 2008).

இன்று வக்ஃப் எனும் நிதி நிறுவனம் காலனித்துவத்தின் செல்வாக்கினாலும், முஸ்லிம் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கினாலும் வீழ்ச்சியடைந்த ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. இதற்கு நேர்மாற்றமாக ஆங்கில அறக்கட்டளைகள் கிறிஸ்தவ மதத்தை கிழக்காசிய நாடுகளில் கொண்டு சேர்ப்பதில் பாரிய பங்களிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது (Khairi et al, 2014). அந்தவகையில் இவ்வாய்வு சமகாலத்தில் வக்ஃப் நடைமுறையில் காணப்படக்கூடிய பல்வேறு வக்ஃப் வகைகளில் வக்ஃப் பங்குகள் தொடர்பாக இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை கண்டறிய முயற்சி செய்கின்றது.

## 2. ஆய்வின் நோக்கம்

இவ்வாய்வு இஸ்லாமிய சட்டவியல் நோக்கில் பங்கு வக்ஃப் அல்லது ஒருங்கிணைந்த வக்ஃபை மதிப்பீடு செய்வதுடன், தற்கால உலகில் பங்கு வக்ஃப்கள் பிரயோகிக்கப்படும் பாங்கினை தெளிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

## 3. ஆய்வு முறையியல்

இது ஒரு நூலக ஆய்வாகும் (Library Research or Desck Servey). இவ்வாய்வுக்கான தரவுகள் நேரடியாக இஸ்லாமிய சட்டவியல் மூல ஆவணங்களான அல்குர்ஆன், ஸூன்னா போன்றவற்றிலிருந்து பெறப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், இணைய ஆக்கங்கள், சஞ்சிகைகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளும் வாசிப்புக்குட்படுத்தப்பட்டன. இத்தரவு மூலங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற வக்ஃப் மற்றும் பங்கு வக்ஃப் தொடர்பான தகவல்கள்

தொகுத்தறிதல் முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு பெறுபேறுகள் தனித்தனித் தலைப்புகளின் கீழ் விபரன முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

#### 4. இஸ்லாமிய சட்டவியல் நோக்கில் பங்கு வக்ஃப் அல்லது ஒருங்கிணைந்த வக்ஃப்

இப்பகுதியில் வக்ஃப் பற்றிய அறிமுகம், வக்ஃபின் வகைகள், ஷரீஆ பங்குகள், வக்ஃப் பங்குகள், வக்ஃப் பங்குகளை உருவாக்குவதற்கான நிபந்தனைகள்; வக்ஃப் பங்குகளுடைய அமைப்பு மற்றும் சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் அகடமியின் பத்வா போன்ற பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

##### 4.1. வக்ஃப் பற்றிய அறிமுகம்

வக்ஃப் என்பது பொதுவாக இறைவனின் பாதையில் செலவு செய்யும் ஒரு நிலையான தர்மம் எனக் குறிப்பிட முடியும் (Saujan, 2021). “வக்ஃப்” எனும் சொல்லானது அவ்ஃப் என்பதன் பன்மை வடிவமாகும். இதன் பொருள் “தடுத்தல்”; அல்லது “கட்டுப்படுத்துதல்” என்பதாகும். அரபு மொழியில், இது சிறையில் அடைத்தல் மற்றும் தடுப்புக்காவலில் இடல் போன்ற பொருள்களையும் குறித்து நிற்கின்றது (Khairi et al, 2014). இஸ்லாமிய சட்டவியல் நோக்கில், இஸ்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தூய நோக்கில் ஒரு மனிதன் தனது சொத்தின் ஒரு பகுதியை இறைவனுக்காக தடுத்து வைத்து அதன் பயனை சமூகத்தில் தேவையுடையவர்களுக்கு நன்கொடையாக வழங்கும் செயற்பாடாகும் (Iman et al, 2021) என வரைவிலக்கணப் படுத்த முடியும்.

பெரும்பான்மையான ஹனபி அறிஞர்கள் வக்ஃப் நடைமுறையை விளக்கும் போது இறைவனின் உரிமையில் இருக்கக்கூடிய சொத்தின் பயனை மற்றவர்களுக்கு அர்ப்பணிப்பதாகும் என்று குறிப்பிடுகின்றனர். சமகால சட்ட வரைவிலக்கணத்தின்படி, இது ஒரு பயனாளிக்கு தூய நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கில் அல்லது சில பொது பயன்பாட்டு திட்டங்களுக்காக பரிசாகவோ அல்லது அன்பளிப்பாகவோ வழங்கக்கூடிய உத்தேச நன்கொடையைக் குறித்து நிற்கின்றது (Khairi et al, 2014).

அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸ் ஆகியவற்றில் வக்ஃப் என்பதற்கு நேரடி அர்த்தம் குறிப்பிடப்படவில்லை. உண்மையில், வக்ஃப் என்பது அரபு வார்த்தையான “வகபா” என்பதிலிருந்து தோற்றம் பெற்ற சொல்லாகும். இது கட்டுப்படுத்துதல் (அல்-ஹாப்ஸ்) அல்லது தடை (அல்-மன்உ) போன்ற அர்த்தங்களை வேண்டி நிற்கின்றது. பரிபாசையில் வக்ஃப் என்பது அல்-வாகீஃப் அல்லது சொத்தை வைத்திருக்கும் நபரின் தேர்வு மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து சில தேவைகளை நிறைவேற்றுவதற்காக அதன் பயனை நிரந்தரமாக செலவழிப்பதற்காக ஒருவரின் சொத்திலிருந்து தடுத்து வைப்பதாகும். இதன் அடிப்படையில் ஒருவர் தன்னுடைய சொத்தை வக்ஃப் செய்துவிட்ட பிறகு குறித்த சொத்தின் உண்மையான உரிமை அல்லாஹ்வுக்கு சென்று விடுவதினால் அதனை அவர் விற்பனை செய்வது தடுக்கப்பட்டு விடுவதோடு (Khairi et al, 2014) அத்தகைய சொத்துக்களின் பெருமதியை குறைக்கவோ அல்லது அவற்றை மரபுரிமையாக பெறவோ முடியாது (Iman et al, 2021).

நன்கொடை நீண்ட காலம் நீடிக்கும் வகையில் வக்ஃப் செய்யப்பட்ட சொத்தின் நன்மைகள் ஷரீஆ சட்டத்தின்படி பயன்படுத்தப்படலாம் (Khairi et al, 2014). வக்ஃப் தொடர்பான பெரும்பாலான சட்டங்கள் இஜ்திஹாத் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதுடன் அதன் வகைகள் தேவைப்பாடு மற்றும் மேலாண்மை (முகாமை) செய்யும் முறைகள் போன்றன கியாஸ் மற்றும் மஸ்லஹா முர்ஸலா அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவில் இது தொடர்பான நேரடியான சட்டங்கள் கிடைக்கப்பெறாமையே இதற்கான காரணமாகும். இருப்பினும் பொதுவாக இறை பாதையில் நன்கொடை செய்யுமாறு ஊக்குவிக்கக் கூடிய வழிகாட்டல்களை அவை தன்னகத்தே கொண்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது (Iman et al, 2021).

வரலாற்று ரீதியாக நபியவர்களின் காலம் முதல் கொண்டு வக்ஃப் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய நிறுவனமாக காணப்படுகிறது (Mohsin, 2012); (Iman et al, 2021). இஸ்லாத்தின் வருகைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வக்ஃப் நடைமுறை காணப்பட்ட போதிலும் அதன் சட்ட ரீதியான கட்டமைப்பை முறைப்படுத்தி அதனை ஒழுங்கமைத்த முதல் மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. இது இஸ்லாத்தின் பொருளாதார ரீதியான தேவைகளை நிறைவேற்றக்கூடிய அம்சங்களில் ஒரு முக்கிய அம்சமாக காணப்படுகின்றது (Mohsin, 2012). வக்ஃப் சமூகத்தின் நலனுக்காக செல்வத்தை நன்கொடையாக வழங்கக்கூடிய செயற்பாடாகவும் காணப்படுகின்றது (Iman et al, 2021).

#### 4.2. வக்ஃபின் வகைகள்

கைரி மற்றும் பலர் (2014) தமது ஆய்வில் வக்ஃப் இணை பின்வருமாறு வகைப்படுத்தி காட்டுகின்றனர். அதன் படி,

பொதுவாக வக்ஃப் இரண்டு வகைப்படும்.

1. வக்ஃப் ஹைரி
2. வக்ஃப் ஸூர்ரி

வக்ஃப் கைரியை மேலும் இரண்டாக வகைப்படுத்த முடியும். இவை

1. நோக்கம், நிபந்தனை மற்றும் பயனாளிகள் யார் என்பதை தீர்மானிக்காமல் வக்ஃப் செய்தல்
2. நோக்கம், நிலை மற்றும் பயனாளிகள் யார் என்பதை தீர்மானித்து வக்ஃப் செய்தல்

வக்ஃப் சுர்ரி குடும்பத்திற்காக மேற்கொள்ளப் படக்கூடியதாகும். ஆனால் இத்தகைய வக்ஃப் இணை பித்ஆவாகவும் அது ஷரீஆ வரையறைக்குள் உள்ளடங்க மாட்டாது என்பதாகவும் கருதக் கூடிய முஹம்மத் பின் அஹ்மத் பின் ஸாலிஹ் போன்ற சில அறிஞர்களும் காணப்படுகின்றனர் (Aashoor, 2016). தவிர, வக்ஃப் இணை

- வக்ஃப் முஷ்தரக் (waqf musytarak)
- வக்ஃப் இர்சாத் (waqf irsada) என்றும் வகைப்படுத்தலாம்.

வக்ஃப் முஷ்தரக் என்பது வக்ஃப் ஹைரி மற்றும் வக்ஃப் ஸூர்ரி ஆகியன ஒரு ஒருங்கிணைந்த வக்ஃப்பாகும். இது வக்ஃப் செய்வதன் மூலம் கிடைக்கப்; பெறும் பயன்களின் ஒரு பகுதி குடும்பத்தின் பயன்பாட்டிற்காகவும், மற்ற பகுதி பொது பயன்பாட்டிற்காகவும் வழங்கப்படுவதை இது குறிக்கிறது.

வக்ஃப் முஷ்தரக் என்பது வக்ஃப் இஸ்திப்தால் மற்றும் வக்ஃப் பங்கு என்பவற்றுக்கு கீழ் வரக் கூடிய ஒரு பகுதியாகும். வக்ஃப் இர்சாத் என்பது அதிகாரிகள் அல்லது அரசாங்கம், நன்கொடையாக பைத்துல்மாலின் சொத்திலிருந்து வழங்கப்பட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை குறித்து நிற்கின்றது. அதாவது சொத்துக்கள் பொதுவாக அசையும் அசையாச் சொத்துக்கள் என வகைப்படுத்த முடியும் அதன் படி நிலம் மற்றும் கட்டிடம் போன்றவற்றை அசையாச் சொத்துக்களாகவும், பணம் மற்றும் பங்கு (Share) போன்றவற்றை அசையும் சொத்துகளுக்கும் குறிப்பிடலாம் (Khairi et al, 2014).

அசையாச் சொத்துக்களில் மேற்கொள்ளப்படும் வக்ஃப்பானது முஸ்லிம் அறிஞர்கள் மூலம் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இத்தகைய சொத்துக்களுக்கு வக்ஃப் செய்யக்கூடிய செயன்முறையே நபியவர்கள் காலத்திலும், சஹாபாக்கள் காலத்திலும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமகாலத்தில் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வக்ஃப் பல வடிவங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திட்டமிடப்பட்ட ஒரு குறித்த செயற்பாட்டிற்கு பணம் வசூலிப்பதற்காக பல்வேறு சான்றிதழ்கலைக் கொண்ட நடைமுறையாக பண வக்ஃப் மற்றும் சுகூக் வக்ஃப் காணப்படுகின்றது. இங்கு வெளியிடப்படும் சான்றிதழானது

தனிநபர்களாலும், நிறுவனங்களாலும் வரையப்பட்ட திட்டத்திற்கான நிதிக்காக வாங்கப்படும் (Cizaka, 2015).

சுக் என்பது இஸ்லாமிய அடிப்படையிலான சான்றிதழ்கள் அல்லது பத்திரங்கள் ஆகும். அதாவது வியாபார நடவடிக்கைகளின் மூலம் ஏற்படக்கூடிய நிதி ரீதியான கடமைகளுக்கு பதிலளிக்கும் சான்றிதழாகும். இஸ்லாமிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுக் ஆனது முராபஹா, முஷாரகாஇ வகாலாஇ சலம் போன்ற பல வகைகளில் காணப்படுகிறது (Raghibi & Abdessamad, 2018). அதே போன்று, பண வக்ஃப் என்பது பணத்தை அடிப்படையாகக் கொண்ட வக்ஃப் முறையாகும். இது அசையாச் சொத்துக்களில் மேற்கொள்ளும் வக்ஃப் முறைக்கு மாற்றமானதாகும். இவ்வகை வக்ஃபின் மூலதனம் (அஸ்லுல் மால்) பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ பணமாகக் காணப்படும் (Saujan & Mazahir, 2022). திட்டமிடப்பட்ட ஒரு குறித்த வேலைத் திட்டத்திற்கு பணம் வசூலிப்பதற்கு பல்வேறு சான்றிதழ்களைக் கொண்ட முறையே பண வக்ஃப் காணப்படுகிறது (Bushra, 2021). தற்கால இஸ்லாமிய வங்கி முறையியலில் வெற்றிகரமான இவ்வகை வக்ஃப் முறை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் செயற்பாடுகள் இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் கடன் மற்றும் முதலீடு என்னும் முறையினை ஒத்த தன்மையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது (Saujan & Mazahir, 2022). அந்த வகையில் வக்ஃப் பங்கு என்பது பெரும்பான்மையான முஸ்லீம் அறிஞர்களால் பண வக்ஃப்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றது (Mohsin, 2012); (Iman et al, 2021) ஏனெனில் இவை பணப் பத்திரங்கள் என்ற அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதனை மேலாண்மை செய்வதை கவனிப்பதன் அடிப்படையில் வேறுபடுகின்றது (Iman et al, 2021).

#### 4.3. வக்ஃப் பங்குகள்

19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் வக்ஃப் இலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் பாதக விளைவாக பழைய வக்ஃப் சொத்துக்கள் தவறான முறையில் நிர்வாகம் செய்யப்பட்டது. அந்த வக்ஃப் சொத்துக்கள் பிரயோசனமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் அந்த நிலை நீண்டகாலமாக தொடர்ந்தும் நிலவி வரலானது. இவ்வாறு தவறான முறையில் நிர்வாகம் செய்யப்பட்ட பழைய வக்ஃப் சொத்துக்களாக விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக கட்டிடங்கள் போன்றன காணப்பட்டன. 21ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய வக்ஃப் நிறுவனங்களில் ஏற்பட்ட மறுமலர்ச்சியினால், பண-வக்ஃப் (cash-waqf) எனும் அம்சம் உருவானதுடன் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை நாடுகளில் தேவைப்படக்கூடிய பகுதிகளில் வக்ஃப் பங்குகள் மூலம் நிதி அளிக்கும் முறைமையும் வெற்றி கண்டது (Mohsin, 2012).

பங்குகள் என்பது பங்கிலாபம் பெற்றுக்கொள்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து நிறுவனங்களுக்கு முதலீடு செய்வதற்கான ஆதாரமாகும். எனவே ஷரிஆ பங்குகள் ஷரிஆவுடன் முரண்படாத வகையில் அமையப் பெற்றுள்ளதாக இருப்பினும், அனைத்து வகையான பங்குகளையும் ஷரிஆ வரையறைகளுட்பட்ட பங்குகள் எனக் குறிப்பிட முடியாது. அவை அதற்கான இஸ்லாமிய வரையறைகளை பேணி அமைந்திருத்தல் அவசியமாகும் (Iman et al, 2021).

உதாரணமாக, சூதாட்டம், மோசடி, இஸ்லாமிய ஷரிஆ தடுத்த பொருட்கள், மோசமான அல்லது தீங்கு விளைவிக்கும் இலஞ்ச பரிவர்த்தனைகள் போன்ற இஸ்லாம் தடுத்த வணிக செய்முறைகளை கொண்டிராதிருத்தல் வேண்டும். ஷரிஆவுக்கு முரணான பரிவர்த்தனைகளை கொண்டதாக மூலதனச் சந்தையில் கொள்கைகள் அமைந்திருத்தல் கூடாது (Magda, 2019) போன்ற பல நிபந்தனைகளை இது கொண்டுள்ளது.

தற்காலத்தில் காணப்படக்கூடிய வக்ஃப் நடைமுறை பாரம்பரிய முறைகளிலிருந்து மாறுபட்டு சமகால தேவைகளைக் கருத்திற்கொண்டு நவீனமயமாக்கல் உடன் இணைந்து காணப்படுகின்றது. இன்று தற்கால உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வக்ஃப் பங்குகள் ஜொகூர் கார்ப்பரேஷன் பெர்ஹாட் (JCorp) Johor Corporation Berhad மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது (Lita & Utama, 2020 ; Khairi et al, 2014).

வக்ஃப் செய்முறைக்கு பங்களிப்பதில் வக்ஃப் பங்குகள் தனித்துவம் பெறுகின்றன. பங்கு என்பதை குறிக்க கூடிய ளாயசந எனும் சொற்பதம் அரபியில் உள்ள “சஹாமா” என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது. பிரயோக ரீதியில் ளாயசந எனும் சொல் பல்வேறு அர்த்தங்களை தரக்கூடியதாக காணப்படுகின்றது. உதாரணமாக வணிக மூலதனத்தில் பகுதி, ஒரு நிறுவனத்தின் உரிமையின் பாதுகாப்பு போன்ற அர்த்தங்கள் Kamus Dewan எனும் மலாய் மொழி அகராதி வழங்குகின்றது (Khairi et al, 2014).

இது இன்று மூலதனக் குவிப்புக்கான நிதி சேகரிப்பாக பரவலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வக்ஃப்-பங்குகள் முத்தவல்லிஃ அறங்காவலர் (Muttawali/ Trustee) இனால் வழங்கப்படுகின்றன. எந்தவொரு தனிநபரும் தன்னால் இயன்ற குறைந்தபட்ச அளவான பணத்தில் கூட இதனை மேற்கொள்ள முடியும். நிறுவனர்கள் இப் பங்குகளை வாங்கி அதனை அவருடைய சமூகத்தினர்களை பயனாளிகளாக கொண்டு வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துவார்கள். இந்த வக்ஃப்- பங்குகள் மூலம் சிறிய தொகையினை கொண்டாவது மக்கள் ஆன்மீக ரீதியாக இறைவனுடைய பாதையில் செலவழிக்க தூண்டுவதுடன் ஒருவருடைய மரணத்திற்குப் பின் அவருடன் வரக்கூடிய மூன்று அம்சங்களில் இருக்கக்கூடிய நிலையான தர்மமாக இது காணப்பட ஆன்மீக ரீதியாக வழிவகுக்கின்றது (Mohsin, 2012).

நடைமுறையில், வக்ஃப் பங்கானது நிலம் மற்றும் கட்டிடம் போன்ற அசையா சொத்துக்கள் மூலம் செய்யப்படும் வக்ஃப்பிலிருந்து வேறுபடுகின்ற (Iman et al, 2021) இது ஒரு அசையும் வக்ஃப்பாக காணப்படுகின்றது. இது அல்லாஹ்வின் பெயரால் மனிதகுலத்திற்கு நிரந்தர நன்மையைத் தரக்கூடிய வகையில் திரவநிலை பணம் (liquid money) மூலம் நிறுவப்பட்டுள்ளது. வக்ஃப்- பங்குகளை உருவாக்குவதற்காக எந்த ஒரு நிறுவனமும் வக்ஃப்-பங்குகளை வெவ்வேறு மதிப்புகளுடன் வெளியிட முடியும். இதனால் வெவ்வேறு நிறுவனர்கள் இந்த பங்குகளை தங்களுடைய வரவு செலவிற்கு ஏற்றவகையில் கொள்வனவு செய்து கொள்வர். இத்தகைய பங்குகளை விற்பதன் மூலமாக கிடைக்கக்கூடிய பணம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். குறித்த பயனாளிகள் முஸ்லிம் சமுதாயத்தின் நல்வாழ்வை மேம்படுத்த கூடிய எந்த ஒரு திட்டமாகவும் காணப்பட முடியும். உதாரணமாக பள்ளிகள், மருத்துவமனைகள், கட்டுதல், நீர் வழங்கல், மின்சார வசதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்றவற்றைக் கூறலாம். பதிலுக்கு பங்குகளை கொள்வனவு செய்த நிறுவனர்கள் அத்தகைய திட்டங்களை வளர்ப்பதில் பங்களிப்பு செய்தமைக்கான வக்ஃப் சான்றிதழைப் பெற்றுக்கொள்வார்கள் (Mohsin, 2012).

#### 4.4. வக்ஃப் பங்குகளை உருவாக்குவதற்கான நிபந்தனைகள்

ஒரு அசையும் அல்லது அசையாச் சொத்தை வக்ஃப்பாக மாற்றும் போது அது தொடர்பான 3 நிபந்தனைகளின் கீழ் உள்ளடங்கும் என்பதாக முஹ்சின் (2012) தனது ஆய்வில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றார்.

1. Irrevocability/ மீளப் பெற்றுக் கொள்ள முடியாத தன்மை  
ஒருவர் வக்ஃப் ஒன்றை உருவாக்கிய பின்பு அதனை மீளப் பெற முடியாது
2. Perpetually/ நிரந்தரமானது  
ஒரு குறிப்பிட்ட சொத்து வக்ஃப்பாக அறிவிக்கப்பட்டதன் பின்பு அது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது உறுதியாக இருக்க வேண்டும் என்பதோடு அதன்பயன் ஆனது அவர்களுக்கு நிரந்தரமாக அமையப் பெறவேண்டும்.
3. Inalienability /பிரிக்க முடியாத தன்மை

ஒரு குறிப்பிட்ட சொத்து வக்ஃப்பாக அறிவிக்கப்பட்டதன் பின்பு அது 'உறைந்த சொத்து' (frozen asset) போல் மாறி விடுகிறது. எனவே அதனை பிறருக்கு அன்பளிப்பாக வழங்குவோ, அல்லது மரபுரிமையாக்கவோ அல்லது விற்கவோ எதனையும் செய்ய முடியாத நிலையே பெற்று விடுகின்றது (Saujan, 2021).

இங்கு அனைத்து நிபந்தனைகளும் வக்ஃப் பங்குகள் உட்பட அசையாத மற்றும் அசையும் வக்ஃப்களை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான தொடர்ச்சியான பலனை பெறுவதற்காகவே இத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர வக்ஃப் நிறுவனர்களுக்கு தீர்ப்பு நாள் வரையிலான தொடர்ச்சியான நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் மொரு காரணமாகும் (Mohsin, 2012).

#### 4.5. வக்ஃப் பங்குகளுடைய அமைப்பு

வக்ஃப் பங்குகளை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் யாதெனில் வெவ்வேறு வகையான மக்களிடமிருந்து வெவ்வேறு வகையான தொகைகள் மூலமாக நிதி திரட்டுவது மூலம் மூலதனக் குவிப்பு மேற்கொள்வதன் ஊடாக சமூகத்திற்குத் தேவையான சேவைகளை மேற்கொள்வதாகும். இதன்படி சமூகத்தின் பொது நலனுக்காக ஒரு நிறுவனர் மூலம் ஒரு தொகை பணம் ஆனது வக்ஃப் பங்குகள் ஆக மாற்றப்படுவது ஆகும் என்றும் இதனை விளக்க முடியும். சமீப காலத்தில் இவ் வகையான வக்ஃப் பங்குகள் நடைமுறைப்படுத்தப்படக் கூடிய நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா, சூடான், குவைத் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை குறிப்பிட முடியும்.

இந்த திட்டத்தின் செயல்முறை பின்வருமாறு அமையப் பெற்றுள்ளதாக Mohsin (2012) மேலும் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

1. ஒரு நிறுவனர் வக்ஃப் பங்குகளை ஏதாவது குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றில் இருந்து வாங்குவார். பங்குகளை வழங்கக்கூடிய நிறுவனத்தின் பயனாளிகளுக்கான (beneficiaries) திட்டங்களாக பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பல்வேறு துறைகளுக்கான செலவுகள் போன்றவை காணப்படும்.
2. நிறுவனர் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான குறிப்பிட்ட தொகையுடன் வக்ஃப் பங்குகளை வாங்கியதற்கான ஆதாரமாக வக்ஃப்-சான்றிதழைப் பெற்றுக் கொள்வார்.
3. இந்த வக்ஃப்-பங்குகள் பின்னர் சேகரிக்கப்பட்ட நிதியை நிர்வகிப்பதற்கும், குறிப்பிட்ட திட்டத்திற்கு முதலீடு செய்வதற்கும் அறங்காவலராக செயல்படும் வழங்குபரின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
4. அத்தகைய வக்ஃப் நிர்ந்தரத்தை உறுதிப்படுத்த, திரட்டப்பட்ட நிதி இரண்டு வெவ்வேறு வழிகளைக் கொண்டு பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டம் நிறுவப்பட்டால் திரட்டப்பட்ட நிதி நேரடியாக குறிப்பிட்ட வக்ஃப் நிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வக்ஃப் நிலத்தில் பள்ளிகள் கட்டுதல் அல்லது வக்ஃப் நிலத்தில் மருத்துவமனைகள் கட்டுதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறும்.
6. தனியார் அல்லது பொது நிலத்தில் நிறுவப்படக் கூடிய திட்டங்களாக இருப்பின், அறங்காவலர் அல்லது நிறுவனர் மூலம், திரட்டப்பட்ட நிதி முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதோடு அதன் வருவாய் மட்டும் பின்வரும் மூன்று பகுதிகளாக விநியோகம் செய்யப்பட வேண்டும். 70% பயனாளிகளுக்கும், 10% நிதியுதவிக்கான அறங்காவலருக்கும், சுய நிதி சாதனமாக Self-(Finance Device /SFD) 20% சேர்க்கப்பட வேண்டும்.

#### 4.6. சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் அகடமியின் பத்வா (Fatwa of International Islamic Fiqh Academy)

சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் அகடமி 26-30 ஏப்ரல் 2009 ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற 19 வது ஆய்வு மாநாட்டில், வக்ஃப் பங்குகள் சுகூக் தார்மீக உரிமைகள் மற்றும் அவற்றின் நன்மைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, பின்வரும் தீர்வுகளை முன்வைத்தது.

1. வக்ஃப்பானது இஜ்திஹாத் செய்வதற்கான பிக்ஹ் உடைய பகுதிகளில் ஒன்றாகும். இது ஷரீஆவுடைய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் நண்கொடையாளர்கள் மூலம் பயனாளிகள் நலன்களை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்றது.
2. பங்குகளின் வடிவத்தில் வக்ஃப், சுகூக், தார்மீக உரிமைகள், நலன்புரி மற்றும் முதலீட்டு நிதி அலகுகள் பெறுதல் தொடர்பாக பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றது.
  - 2.1. வக்ஃப் தொடர்பான ஷரீஆ விளக்கம் முழுமையானது. எனவே நிரந்தர மற்றும் தற்காலிகமானது உட்பட பொதுவான, குறிப்பான, பணத்திற்கான, அசையும் சொத்துக்களுக்கானது என பல்வேறு வகையான வக்ஃப்களை உள்ளடக்கியதாக அவை காணப்படுகின்றன. வக்ஃப் ஒரு நண்கொடையாக இருப்பதால், பரந்த அளவிலான வடிவங்களில் அது செய்வதற்கு அனுமதிக்கப்படுவதோடு மக்கள் அதைச் செய்ய வேண்டும் என்றும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  - 2.2. கம்பெனி பங்குகளுடைய வக்ஃப்களையும் வக்ஃப் சுகூக்களையும் வைத்துக்கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை ஷரீஆ அங்கீகரிக்கக் கூடிய பண்புகளை உள்ளடக்கியுள்ளது.
  - 2.3. வக்ஃப் பங்குகள், சுகூக், உரிமைகள், நன்மைகள் என அதன் வடிவங்களில் பல்வேறு தீர்ப்புகள் முன்வைக்கப்பட்டன அவ்வாறான தீர்ப்புகளில் முக்கியமாவைகளாக,

பங்குகள் வக்ஃப்பாக நண்கொடை அளிக்கப்படும் பொழுது, அதை மீளப் பெறப்படும் பொழுது அவை தொண்டு நிறுவனங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். நிதிச் சந்தையில் வர்த்தக நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், வக்ஃப் கண்காணிப்பாளர் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான அதிகாரம் பெற்றவராக காணப்பட மாட்டார். பங்குகள் இஸ்திப்தால் தொடர்பான சட்டங்களுக்கு உட்பட்டதாக மாறிவிடும் போன்ற பல விடயங்களும் இந்த பத்வாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

#### ௫. முடிவுரை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வக்ஃப் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வரலாறு நிரூபிக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக செல்வத்தை மறுபகிர்வு செய்வதற்கான ஒரு கருவிகளில் ஒன்றாக உள்ளது. நபியவர்களுடைய காலத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் மூலமாக ரூமா கிணறு இவ்வழி முறையிலேயே மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. உஸ்மானிய ஆட்சிக்காலத்தில் பண மூலமான வக்ஃப் செயற்பாடுகள் இடம்பெற்றன. அதன் மூலம் கல்வி, சுகாதாரம், நலன்புரி மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் பல்வேறு சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை வழங்குவதில் அதன் பயன்பாடு காணப்பட்டது. இத்தகைய வளர்ச்சி பின்னணியில் வக்ஃப் பங்குகள் நவீனமயமாக்கல் உடன் இணைந்து இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையிலான ஒரு அம்சமாக பரிணமித்து உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது சமூகத்தில் உள்ளவர்களுக்கு வக்ஃப் பங்குகளை இலகுவாக பெற்று நண்கொடை வழங்கக்கூடிய அமைப்பில் காணப்படுகின்றது. ஏனெனில் இது ஒவ்வொருவரும் தமது இயலுமைகளுக்கு ஏற்றவாறு நிறுவனங்களிலிருந்து பங்குகளை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தமக்கான பங்கு இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இத்தகைய வக்ஃப் பங்குகள் சமூகத்தின் மத்தியில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த கூடிய கருவியாக செயல்பட்டு

வருவதனை அவதானிக்க முடியும். இலங்கைச் சூழலை வைத்து நோக்கும் போது இலங்கை வக்ஃப் சட்டத்தில் நவீன வக்ஃப் நடைமுறைகள் தொடர்பான ஏற்பாடுகள் உள்வாங்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்தி சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு அதனை இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள் நடைமுறை படுத்துமாயின், பொருளாதார அபிவிருத்தியில் வக்ஃபின் பங்களிப்பையும் திறன்பட மேற்கொள்ள முடியுமாகும்.

## References

- Aashoor, A.M. (2016). Al waqful haire fil islam. sabakathul alookaa. Retrieved from: <https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.alukah.net/shariX8DPUQFnoECB8QAQ&usg=AOvVaw3laamCl0mKcb5lfhdVzkWh>.
- Ajjola, A.,D. (2008). The Islaic conception of law. ADAM Publishers & Distributors; New Dilhi.
- Bushra, M. T. F. (2021). *Management of Waqf Properties:A study Based on Srilankan Context*. [Bachelor of Arts Thesis, Faculty of Islamic Studies and Arabic Language]. South Eastern University of Sri Lanka.
- Cizakca, M. (1997). Towards a Comparative Economic History of the Waqf System. Al-Shajarah: Journal of the International Institute of Islamic Thought and Civilization 2, no.1. ( pp 63-102)
- Iman, A., Najiyah, F., & Asshiddiqi, M. (2021). Unfolding The Possibility To Develop Share-Waqf In Indonesia Through The Concepts, Opportunities & Challenges. Journal Of Islamic Economic Laws, 4(1). Doi: 10.23917/Jisel.V4i1.12510
- Khairi, K., Aziz, M., Laili, N., Nooh, M., Sabri, H., & Ali Basah, M. (2014). Share Waqf (Corporate Waqf) As An Alternative Financial Instrument In Improving The Communities And Nation Welfare. Ssrn Electronic Journal. Doi: 10.2139/Ssrn.2448122
- Lita,H.N & Utama.,Z.M. (2020). Legal Aspect For Managing Waqf Assets Through Company Management: Development Of Share Waqf. Hamdard Islamicus, 43(Special Issue). Retrieved From <https://Hamdardislamicus.Com.Pk/Index.Php/Hi/Article/View/223>
- Mohsin ,M.I.A. (2012). Waqf-Shares: New Product To Finance Old Waqf Properties. Banks And Bank Systems, 7(2)
- Raghibi, L. & Abdessamad. (2018). Sukuk Waqf:the Islamic solutions for public finance deficit. National School Business and Management. [https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://mpr.aub.uni-muenchen.de/85629/1/MPRA\\_paper\\_85629.pdf&ved=2ahUKewjo8cL3uPL3AhX3UGwGHXrrATM4ChAWegQICxAB&usg=AOvVaw2evM4KO6X927xbPydaQ-S8](https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://mpr.aub.uni-muenchen.de/85629/1/MPRA_paper_85629.pdf&ved=2ahUKewjo8cL3uPL3AhX3UGwGHXrrATM4ChAWegQICxAB&usg=AOvVaw2evM4KO6X927xbPydaQ-S8)
- Randeree, K. (2015) 'An Islamic Perspective on Economic and Social Justice ' in Jonathan H. Westover (Ed). The Organizational and Business Ethics Imperative (pp: 235-244). Organization Studies, a book imprint by Common Ground Publishing
- Saujan, I., & Mazahir, S. M. M. (2021). Legal and Practical Issues in the Management of Waqf Properties in Sri Lanka. *International Journal of Sukuk and Waqf Research*, 2(1), 18–31.

<https://doi.org/10.46281/ijswr.v2i1.1646>

Saujan, I., & Mazahir, S. (2022). *Waqf: History- Theory - Practice - Contemporary Application* (M. Jesa Graphics (ed.); First Edit, Vol. 2017, Issue December 2017). Author Published. <https://www.researchgate.net/publication/361793458>

Waqf Of Shares, Şukūk, Moral Rights, And Benefits. International Islamic Fiqh Academy - Oic. (2009, April 30). Retrieved May 24, 2022, From <https://Iifa-Aifi.Org/En/32991,Html>

Oreibi, M. (Ed.). (1998). *Contribution of Islamic Thought to Modern Economics (Vol. 2)*. International Institute of Islamic Thought. <https://doi.org/10.2307/j.ctvkc66r2>